



சார்பு நீதிமன்றம், உத்தமபாளையம்
முன்னிலை : திரு. M. சிவாஜி செல்லையா, L.L.M.,
சார்பு நீதிபதி, உத்தமபாளையம்.

2026 ம் வருடம் செப்டம்பர் மாதம் -ம் 01 நாள் செவ்வாய்க்கிழமை

அசல் வழக்கு எண். 128/2026

CNR No.TNTH050002972026

கனரா வங்கி, எரசக்கநாயக்கனூர் கிளை,
அதன் கிளை மேலாளர்

.... வாதி

/எதிர்/

K. மாரியம்மாள்

.... பிரதிவாதி

இவ்வழக்கு 28.07.2026 ம் தேதி இந்நீதிமன்றத்தின் முன்பு விசாரணைக்கு எடுக்கப்பட்டு வாதி தரப்பில் வழக்கறிஞர் திரு.R.குணசேகரன் அவர்கள் ஆஜராகியும், பிரதிவாதி அழைத்தும் ஆஜராகாததால் அவர்கள் தோன்றாத்தரப்பினர் ஆக்கப்பட்டும், வாதி தரப்பு வாதுரைக்கு கேட்பு நல்கியும் முன்னிடப்பட்ட ஆவணங்களை பரிசீலனை செய்தும், இன்று இந்நீதிமன்றம் பிறப்பிக்கும்,

தீர்ப்புரை

வாதிக்கு பிரதிவாதி வழக்குத்தொகை ரூ. 1,69,213/-க்கு வழக்கு தாக்கல் செய்த நாள் முதல் தொகை முழுவதும் வசூலாகும் காலம்வரை 10.85% வட்டி செலுத்தக்கோரியும், இவ்வழக்கின் செலவுதொகையை வாதிக்கு பிரதிவாதி செலுத்தக்கோரியும் வாதியால் இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2) வாதி தாக்கல் செய்துள்ள வழக்குரையின் சுருக்கம்

வாதி வங்கியில் பிரதிவாதி அவரது தொழிலிற்காக வேண்டி THADCO என்ற திட்டத்தின் கீழ் ரூ.1,95,000/-ஐ கேட்டு கடந்த 13.11.2023 ம் தேதி வாதி வங்கியை அணுகியதில் வாதி வங்கி கடனை வழங்க முன் வந்தது என்றும், அவரின் வேண்டுகோளை ஏற்று கடந்த 13.11.2023 ம் தேதி ரூ.1,95,000/-ஐ வழங்கியது என்றும், அதன்பேரில் வாதி வங்கிக்கு தேவையான அனைத்து கடன் ஆவணங்களையும் எழுதிக்கொடுத்துள்ளார் என்றும், மேற்படி கடனுக்கு 10.55% வட்டி செலுத்த பிரதிவாதி 60

மாதத்தில் திருப்பி செலுத்த ஒப்புக்கொண்டுள்ளார் என்றும், மேற்கண்ட கடன் தொகைகளின் தவணைகள் தவறும்பட்சம் 2% அபராத வட்டி சேர்த்து செலுத்தவும் ஒப்புக்கொண்டுள்ளார் என்றும், மேலும் வாதி வங்கியில் பிரதிவாதி பெற்ற அசல் மற்றும் வட்டித்தொகைகளை செலுத்தக்கோரி பலமுறை நேரிலும் ஆட்கள் மூலமும் துயர்ந்தும், பிரதிவாதி யாதொரு தொகையும் செலுத்தாமல் செலுத்தி விடுவதாகவே கூறி வீண் காலம் கடத்தி வந்தார் என்றும், ஆனால் வாதி வங்கியில் பிரதிவாதி பெற்ற கடனை ஒப்புக்கொண்டபடி திரும்ப செலுத்தாமல் வீண் காலதாமதம் செய்து வருகிறார்கள் என்றும், மேலும் 02.06.2025 ம் வழக்கறிஞர் அறிவிப்பு அனுப்பினார் என்றும், எனவே, வாதி வங்கியால் பிராதி கண்ட கடன் தொகையை வட்டி மற்றும் செலவுத்தொகையுடன் திரும்பப்பெற வேண்டி இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

3) பிரதிவாதி அழைத்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் தோன்றாத்தரப்பினராக ஆக்கப்பட்டுள்ளார்கள்.

4) பிரச்சனை மற்றும் அதற்கான தீர்வு

1. வாதி வங்கி கோரியுள்ள பரிகாரம் செலவுத்தொகையுடன் கிடைக்கக் கூடியதா?

5) வாதி தர்ப்பு வழக்கை நிரூபணம் செய்யக்கூடிய வகையில் வாதி வங்கியின் கிளை மேலாளர் முரளிதரன் வாசா 1 ஆக விசாரிக்கப்பட்டு அவர் மூலமாக 13.11.2023 ம் தேதி வாதி வங்கிக்கு பிரதிவாதி சமர்ப்பித்த கடன் விண்ணப்பத்தின் அசல் வா.சா.ஆ.1 ஆகவும், 13.11.2023 ம் தேதி பிரதிவாதி சமர்ப்பித்த விண்ணப்பத்தின் அடிப்படையில் வாதி வங்கி வழங்கிய அனுமதி கடிதத்தின் அசல் வா.சா.ஆ.-2 ஆகவும், 22.09.2023-ம் தேதி Order from under THADCO Scheme, was sponsored by District Manager theni, வா.சா.ஆ.-3 ஆகவும், 13.11.2023-ம் தேதியிட்ட Agreement of Hypothecation for Agricultural loan வா.சா.ஆ.-4 ஆகவும், 02.06.2025 ம் தேதியிட்ட பிரதிவாதிக்கு வாதி வங்கி வழக்கறிஞர் மூலம் அனுப்பப்பட்ட பதிவு தபால் வழக்கறிஞர் அறிவிப்பு வா.சா.ஆ.5 ஆகவும், வரவேண்டிய தொகைக்கு கணக்கு நகல் வா.சா.ஆ.-6 ஆகவும், குறியீடு செய்யப்பட்டுள்ளது.

6) மேலும், மேற்படி வா.சா.1 வாய்மொழி சாட்சியம் மற்றும் வா.சா.ஆ.1 முதல் வா.சா.ஆ.6 வரையிலான ஆவணங்களை பரிசீலனை செய்யும்போது பிரதிவாதியின் தொழிலிற்காக கடந்த 13.11.2023 ம் தேதி அவர் கூட்டாக கடன் விண்ணப்பம் கொடுத்து

அது பரிசீலனை செய்யப்பட்டு 13.11.2023 தேதியில் வாதி வங்கி பிரதிவாதிக்கு THADCO திட்டத்தின் கீழ் கடன் வழங்கி அதற்காக அவர் வா.சா.ஆ.1 முதல் வா.சா.ஆ.4 வரையிலான கடன் ஆவணங்களை எழுதிக்கொடுத்து அதன் பின்னர் அசல் மற்றும் வட்டி தொகைகளை திரும்ப செலுத்தவில்லை என்ற விபரம் மேற்படி ஆவணங்கள் மூலம் தெரியவருகிறது.

7) மேலும், பிரதிவாதி ஒத்துக்கொண்டபடி கடன் தொகையை திருப்பி செலுத்தவில்லை என்பது வா.சா.ஆ.6 கணக்கு அறிக்கையை பரிசீலனை செய்யும்போது தெரியவருகிறது. எனவே பிரதிவாதி வாதி வங்கியில் இருந்து கடன் பெற்றுள்ள நிலையில் அவர் ஒத்துக்கொண்டபடி கடன்தொகையை திருப்பி செலுத்த கடமைப்பட்டவர் என இந்நீதிமன்றம் தீர்வு கண்டு, வாதி கோரியுள்ள பரிகாரம் வாதிக்கு செலவுத்தொகையுடன் கிடைக்கத்தக்கது என இந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்படுகிறது.

8) அதே வேளையில் பிரதிவாதியுடைய தொழிலிற்காக அவர், வாதி வங்கியிலிருந்து கடன் பெற்றுள்ள நிலையில் அவர்கள் பெற்ற THADCO திட்டக்கடன் மற்றும் அவரது குடும்ப சமூக சூழ்நிலையை கருத்தில் கொண்டு வாதி வங்கி 10.85% சதவிகித வட்டி கோரியிருந்தாலும் நீதியின் நலனின் பொருட்டு 9 சதவிகித வட்டி மட்டுமே THADCO கடனுக்காக வாதி வங்கிக்கு கிடைக்கக்கூடியது என இந்நீதிமன்றம் தீர்மானிக்கிறது.

9) இறுதியாக, வாதியின் வழக்கு செலவுத்தொகையுடன் அனுமதிக்கப்பட்டு, பிரதிவாதி வாதிக்கு ரூ. 1,69,210/-மும் (Rounded of) அசல் தொகை ரூ.1,63,573/-க்கு பிராது தேதி முதல் தீர்ப்பு தேதி வரை 9% வட்டியும், தீர்ப்புக்கு மறுநாள் முதல் தொகை முழுவதும் வசூலாகும் தேதிவரை 6% பின்வட்டியும் சேர்த்து செலுத்த வேண்டுமென்று உத்தரவிட்டு தீர்ப்பளிக்கப்படுகிறது.

இந்த தீர்ப்புரை என்னால் தட்டச்சுருக்கு நேரிடையாக சொல்லப்பட்டு, அவரால் தட்டச்சு செய்யப்பட்டு, என்னால் சரிபார்த்து பிழை நீக்கம் செய்யப்பட்டு 01.09.2026 ம் நாளாகிய இன்று இந்நீதிமன்றத்தில் அவையறிய பகரப்பட்டது.

சார்பு நீதிபதி,
உத்தமபாளையம்.

வாதி தரப்பு சாட்சி

வா.சா.1 – முரளிதரன் (வாதி வங்கி கிளை மேலாளர்).

வாதி தரப்பு சான்றாவணங்கள்

வா.சா.ஆ.1	13.11.2023	வாதி வங்கிக்கு பிரதிவாதி சமர்ப்பித்த விண்ணப்பம்	அசல்
வா.சா.ஆ.2	13.11.2023	பிரதிவாதி சமர்ப்பித்த விண்ணப்பத்தின் அடிப்படையில் வாதி வங்கி வழங்கிய அனுமதி கடிதம்	அசல்
வா.சா.ஆ.3	22.09.2023	Order from under THADCO Scheme, was sponsored by District Manager theni,	அசல்
வா.சா.ஆ.4	13.11.2023	பிரதிவாதிகள் வாதி வங்கிக்கு எழுதிக்கொடுத்த கடன் ஒப்பந்தம்	அசல்
வா.சா.ஆ.5	02.06.2025	பிரதிவாதிக்கு வாதி வங்கி வழக்கறிஞர் மூலம் அனுப்பப்பட்ட பதிவு தபால் வழக்கறிஞர் அறிவிப்பு	அசல்
வா.சா.ஆ.6	--	வரவேண்டிய தொகைக்கு கணக்கு	நகல்

பிரதிவாதி தரப்பு சாட்சி மற்றும் சான்றாவணங்கள்

- இல்லை -

சார்பு நீதிபதி,
உத்தமபாளையம்.

OS.128/2026
சீரான தீர்ப்புரை
நாள் 01.09.2026